

In conformity with rule 11 of the Puducherry Commune Panchayats (Grant of Licences and Permissions) Rules, 1976, promulgated in this Union Territory by the Puducherry Village and Commune Panchayats Act, 1973, objections, if any, to the setting up of the above industry, are invited to reach the Commissioner, Nettapakkam Commune Panchayat within ten days from the date of publication of this notice in the official gazette.

The objections, so received within the specified period will be considered by this Commune Panchayat.

D. ARUMUGAM,
Commissioner.

CHANGE OF NAME

I, Arputharaj, son of Peter, Christian, aged about 40 years and residing at No. 36, Kamarajar Salai, Thattanchavady, Puducherry-605 009, do hereby solemnly affirm and sincerely state as follows:

I am the deponent herein.

I am state that my daughter's name has been mentioned as 'Grace Sugy' in her Birth Certificate. My family elder members are called her by pet name as 'Grace Suji'. The same is mentioned in our Family Ration Card No. 134775, Aadhaar Card No. 6777 5448 8548 and Permanent Community Certificate issued by Taluk Office, Oulgaret, *vide* Certificate No. PY/TOO/34/0116594. The abovesaid my daughter's names 'Grace Sugy' and 'Grace Suji' are refer to one and the same person *i.e.*, my daughter only.

Hereinafter, she shall be called as 'Grace Sugy' only as per her Birth Certificate. I am making this affirmation in order to correct my daughter's name as 'Grace Sugy' instead of 'Grace Suji' in all records.

I do hereby declare that what are all stated above is true to the best of my knowledge, belief and information and nothing material has been concealed thereon.

Solemnly affirmed and signed before the Notary Public at Puducherry, on this 11th day of August 2015.

858013

P. ARPUTHARAJ.

CHANGE OF NAME

I, Jayachitra, wife of Tanigassalame, daughter of Kaliyaperumal, aged 42 years, residing at Flat-C, East Coast Apartment, Third Cross Street Extension, Mariamman Nagar, Karamanikuppam, Mudaliarpet, Puducherry-605 004, do hereby solemnly affirm and declare as follows:

That my name has been registered as 'Djeatchittra' in my Birth Certificate issued by the Registrar of Births, Nettapakkam Commune Panchayat, Nettapakkam *vide* Registration No. 66/1972, 004537, dated 10-9-1972.

That my name is mentioned as 'Jaichithra' in my Electoral Identity Card issued by the Election Commission of India.

That my name is mentioned as 'Jayachitra' in my Aadhaar Card issued by the Unique Identification Authority of India, Government of India.

That my name has been mentioned as 'Djeatchithra' in my Marriage Certificate issued by Nettapakkam Commune Panchayat, Nettapakkam *vide* Registration No. 8540, dated 7-8-2000.

That my name is mentioned as 'Jeyachitra' in my Diploma in Civil Engineering issued by the State Board of Technical Education and Training, Madras *vide* Register No. 215997/A91, D.C. 057337, in November 1991.

That my name is mentioned as 'Jeyachitra' in my Transfer Certificate issued by the Motilal Nehru Government Polytechnic, Puduchery *vide* No. 001007, dated 30-3-1992.

That my name is mentioned as 'Jeyachitra' in my PAN Card issued by the Income-tax Department, Mumbai, dated 8-12-2008.

That my name is mentioned as 'Jayachitra' in my Savings Bank Passbook, dated 8-12-2008.

That all my names mentioned above are referring one and the same person *i.e.*, myself only.

That I shall at all times, hereafter in all records, deeds and writings and in all proceedings, dealings and transactions, private as well as upon all occasions whatsoever use and sign only by the spelling of my name as 'T. Djeatchithra' as recorded in my Marriage Certificate under Registration No. 8540, dated 7-8-2000.

The above deposition is true and correct to the best of my knowledge and belief.

Solemnly affirmed and signed before the Notary Public at Puducherry, on this 6th day of August 2015.

858022

JAYACHITRA

CHANGE OF NAME

I, Pradeeban, son of Rajamanikkam, Hindu, aged 28 years and residing at the house bearing door No. 23, Drowbathiamman Koil Street, Ariankuppam, Puducherry-605 007, do hereby solemnly and sincerely affirm to whomsoever it may concern, as follows:

I am the deponent herein. I am well aware of the facts and statement of my affirmation. I swear this affirmation to state that I have changed the spelling in my name as 'Pradeepan. R' instead of 'Pradeeban'.

I state that my registered name is 'Pradeeban'. The said statement of mine is substantiated through my Certificate of Birth, registered with the Registrar of Births and Deaths, Ariankuppam Commune Panchayat; Aadhaar Card under No. 2143 6026 4965 and Elector's Photo Identity Card under No. FBN0364901.

I further state that I have changed the spelling in my name as 'Pradeepan' instead of 'Pradeeban', for numerology reason.

I shall henceforth be known and identified through the name with spelling as 'Pradeepan' and initial as 'R' as 'Pradeepan. R' only for all purposes.

I state that what are all stated in the above paragraphs is true and correct to the best of my knowledge, belief and information.

Solemnly and sincerely affirmed and signed before the Notary Public at Puducherry, on this 18th day of August 2015.

858031

PRADEEBAN. R

CHANGE OF NAME

I, Jayalakshmi, wife of Selvam, Hindu, aged 50 years, residing at No. 14, Mariamman Koil Street, Navarkulam, Lawspet, Puducherry-605 008, do hereby solemnly and sincerely affirm the following facts:

I am the deponent herein in this affidavit

That my name 'Djeyalatchoumy' is mentioned in my Birth Certificate bearing Registration No. P/1964/00210.

In my Aadhaar Card bearing No. 6878 9994 7262 my name is mentioned as 'Jayalakshmi'.

In my Family Ration Card bearing Registration No. 121822 my name is mentioned as 'ஜெயலட்சுமி'.

In my Electoral Identity Card, my name is mentioned as 'Jayalakshmi @ Padma'.

In my Employee Provident Fund Slip, PAN Card and Bank Account Passbook, my name is mentioned as 'Jayalakshmi'.

I declare that the abovesaid names viz., 'Jayalakshmi', 'Djeyalatchoumy' and 'Jayalakshmi @ Padma' are one and same.

I would henceforth be favour and called only in the name of 'Djeyalatchoumy' for all purposes.

That what all are stated above is true to the best of my knowledge, belief and information and nothing has been concealed or misrepresented thereon.

Solemnly affirmed and signed before the Notary Public at Puducherry, on this 19th day of August 2015.

858034

S. ஜெயலட்சுமி.

உறுதிமொழிப் பத்திரம்

2015-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 18-ஆம் தேதி (18-8-2015) புதுச்சேரி-605 003, முத்தியால்பேட்டை, சோலை நகர், சிங்காரவேலர் 5-வது வீதி, கதவிலக்கம் 1A கொண்ட இல்லத்தில் வசிக்கும் பாவாடை அவர்களின் குமாரர் P. ராமு ஆகிய நான் எழுதிக்கொடுக்கும் உறுதிமொழிப் பத்திரம் யாதெனில்—

எனது பெயர், எனது வாக்காளர் அடையாள அட்டை எண் HKD0337204, ஆதார் அடையாள அட்டை எண் 7364 3084 6554, எனது மகன் ரிஷப் அவர்களின் பிறப்புச் சான்றிதழ் எண் 45/2014 ஆகியவற்றில் 'ராமு' என்றும் எனது குடும்ப உணவுப் பங்கீட்டு அட்டை எண் 338990-ல் எனது பெயர் 'ராமன்' என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேற்கண்ட இரண்டு பெயர்களும் என்னுடைய பெயர்கள்தான். வேறு வேறு நபர்களுடைய பெயர்கள் இல்லை என்று இதன்மூலம் உறுதியளிக்கின்றேன். இனிவரும் காலங்களில் நான் 'ராமு' என்றே அழைக்கப்படுவேன்.

மேற்படி நான் அளித்த உறுதிமொழி சம்பந்தமாக ஏதேனும் சிக்கல்கள் ஏற்பட்டால் எனது சொந்த செலவில் தீர்த்துக் கொள்வேன் என்றும் அரசு எடுக்கும் சட்டதிட்டங்களுக்குக் கட்டுப்படுவேன் என்றும் இதன்மூலம் உறுதியளிக்கின்றேன்.

புதுச்சேரி சான்றுரைஞர் முன்னிலையில் 2015-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 18-ஆம் தேதி கையொப்பமிடப்பட்டது.

858036

P. ராமு.

CHANGE OF NAME

I, Radha, wife of Ravisankar, Hindu, aged about 28 years and residing at No. 28, Pidariamman Koil Street, Kuruvinatham, Puducherry, do hereby solemnly and sincerely affirm on oath as follows:

1. I am the deponent herein.

2. I submit that my name is mentioned as 'Radha' in my Birth Certificate, Marriage Certificate, Voter's Identity Card and Aadhaar Card. I submit that I am also called in the name of 'ராதா' and thus, my name is mentioned as 'ராதா' in my Family Ration Card. Thus, both the names 'Radha' and 'ராதா' are one and the same.

3. Now I changed my name as 'Radha' for aforesaid reasons and I shall hereafter be known by this name.

4. I hereby declare that I shall at all times hereafter in all records, deeds and writings and in all proceedings, dealings and transactions private as well as upon all occasions whatsoever use and sign the name of 'Radha' as my name in place and in substitution of my former name.

Solemnly affirmed and signed before the Notary Public at Puducherry, on this 13th day of August 2015.

858038

ராதா.

CHANGE OF NAME

I, Selvakumar, son of Veeramani, Indian, Hindu, aged 20 years, residing at No. 105, Pillaiyar Koil Street, Karaikalmedu, Karaikal, do hereby solemnly affirm and sincerely state as follows:

I am the deponent herein in this affidavit.

I state that in the entry relating to the Secondary School Leaving Certificate and Transfer Certificate, my name is mentioned as 'Selvakumar'.

I further state that in the entry relating to the Family Ration Card, my name has been entered as 'Vignesh'.

I declare that the abovesaid both names 'Selvakumar' and 'Vignesh' refer to one and the same person *i.e.*, myself.

I declare that what are all stated above is true and there is no suppression or misrepresentation of the facts.

Hereinafter, I shall be called as 'Selvakumar' only.

Solemnly affirmed and signed before the Notary Public at Karaikal, on this 11th day of August 2015.

858039

V. SELVAKUMAR.

CHANGE OF NAME

I, P. Manikandan @ Rajendiran, son of Palanisamy, aged 22 years, residing at No. 20, 20th Cross Extension, Krishna Nagar, Lawspet, Puducherry-605 008, do hereby solemnly and sincerely affirm and state on oath as follows:

I submit that my name 'Manikandan' found in my Family Ration Card, issued by the Department of Civil Supplies and Consumer Affairs, bearing No. 373225, the name 'Rajendiran' found in my Transfer Certificate, issued by the Vice-Principal, Jeevanandam Government Higher Secondary School, Karamanikuppam, Puducherry, the name 'Rajendiran' found in my Voter's Identity Card issued by the Election Commission of India, bearing No. IBI0043604, the name 'P. Manikandan alias Rajendiran' found in my Aadhaar Card issued by the Unique Identification Authority of India, Government of India, bearing No. 2444 3882 8126 refer to one and the same person of myself. I do affirm that I shall hereafter be known only as 'P. Manikandan @ Rajendiran'.

I declare that the abovesaid facts are true to the best of my knowledge, belief and information.

Solemnly affirmed and signed before the Notary Public at Puducherry, on this 19th day of August 2015.

858041

P. MANIKANDAN @ RAJENDIRAN.

உறுதிமொழிப் பத்திரம்

2015-ஆம் ஆண்டு ஆகஸ்ட்மாதம் 19-ஆம் தேதி (19-8-2015), புதுச்சேரி-605 110, சுல்தான்பேட்டை, அன்ஜுமன் வீதி, பழைய கதவிலக்கம் 40 கொண்ட இல்லத்தில் வசிக்கும் முகமது நிஜாம் அவர்களின் குமாரத்தி ஷமினா பி ஆகிய நான் எழுதிக்கொடுக்கும் உறுதிமொழிப் பத்திரம் யாதெனில்-

எனது பெயர், எனது பிறப்புச் சான்றிதழ் எண் 1766, எனது பள்ளி மாற்றுச் சான்றிதழ் வரிசை எண் 074, எனது ஆதார் அடையாள அட்டை எண் 3417 0380 6774 ஆகியவற்றில் 'ஷமினா பி' என்றும் எனது குடும்ப உணவுப் பங்கீட்டு அட்டை எண் 054535-ல் எனது பெயர் 'ஷமினா பேகம்' என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேற்கண்ட இரண்டு பெயர்களும் என்னுடைய பெயர்கள்தான். வேறு வேறு நபர்களுடைய பெயர்கள் இல்லை என்று இதன்மூலம் உறுதியளிக்கின்றேன். இனிவரும் காலங்களில் நான் 'ஷமினா பி' என்றே அழைக்கப்படுவேன்.

மேற்படி, நான் அளித்த உறுதிமொழி சம்பந்தமாக ஏதேனும் சிக்கல்கள் ஏற்பட்டால் எனது சொந்த செலவில் தீர்த்துக்கொள்வேன் என்றும் அரசு எடுக்கும் சட்டதிட்டங்களுக்குக் கட்டுப்படுவேன் என்றும் இதன்மூலம் உறுதியளிக்கிறேன்.

புதுச்சேரி சான்றுரைஞர் முன்னிலையில் 2015-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 19-ஆம் தேதி கையொப்பமிடப்பட்டது.

858044

N. SHAMEENA BEE.

CHANGE OF NAME

I, Kannan, son of Kunnimalayan, aged 41 years, residing at No.17, 1st Cross, 1st Main Road, Navasakthi Nagar, Thattanchavady, Puducherry-605 009, do hereby solemnly and sincerely affirm on oath and declare as follows:

I state that my son's original name is 'Praveen' and the same is evidenced in my son's Aadhaar Card.

I state that my son also known in his residence by the home-calling name as 'Arunkumar' and the same has been inadvertently entered in our Family Ration Card.

I hereby make this affirmation for the proof of my son's original name 'Praveen' for the purpose of getting entered the same into my Family Ration Card *in lieu of* existing name 'Arunkumar'.

Hereafter he must be known his name as 'Praveen' only.

All the abovesaid facts are true and correct to the best of my knowledge and belief.

Solemnly affirmed and signed before the Notary Public at Puducherry, on this 2nd day of June 2015.

858046

K. KANNAN.

உறுதிமொழிப் பத்திரம்

2015-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 21-ஆம் தேதி (21-8-2015) புதுச்சேரி, பவழ நகர், முத்தாலம்மன் கோயில் வீதி, கதவிலக்கம் 4 கொண்ட இல்லத்தில் வசிக்கும் பாஷா அவர்களின் குமாரர் கௌஸ் மொய்தீன் ஆகிய நான் எழுதிக்கொடுக்கும் உறுதிமொழிப் பத்திரம் யாதெனில்—

எனது மகனின் பெயர் அவரது பிறப்புச் சான்றிதழ் எண் 6431/2000/11, அவரது பள்ளி மாற்றுச் சான்றிதழ் வரிசை எண் 1760/2014-2015, அவரது ஆதார் அடையாள அட்டை எண் 8820 3731 1716 ஆகியவற்றில் 'முஹம்மது அய்யுப் (Mohammed Ayub)' என்றும், எனது குடும்ப

உணவுப் பங்கீட்டு அட்டை எண் 180384-ல் எனது மகனின் பெயர் 'ஐயூப் பாஷா' என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேற்கண்ட இரண்டு பெயர்களும் எனது மகனின் பெயர்கள்தான். வேறு வேறு நபர்களுடைய பெயர்கள் இல்லை என்று இதன்மூலம் உறுதியளிக்கின்றேன். இனிவரும் காலங்களில் எனது மகன் 'முஹம்மது அய்யுப் (Mohammed Ayub)' என்றே அழைக்கப் படுவார்.

மேற்படி, நான் அளித்த உறுதிமொழி சம்பந்தமாக ஏதேனும் சிக்கல்கள் ஏற்பட்டால் எனது சொந்த செலவில் தீர்த்துக் கொள்வேன் என்றும் அரசு எடுக்கும் சட்டதிட்டங்களுக்குக் கட்டுப்படுவேன் என்றும் இதன்மூலம் உறுதியளிக்கிறேன்.

புதுச்சேரி சான்றுரைஞர் முன்னிலையில் 2015-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 21-ஆம் தேதி கையொப்பமிடப்பட்டது.

858051

B. GHOUSE MOHIDEEN.

CHANGE OF NAME

I, P. Senthil Selvi @ Santha, wife of Ponnuvel, aged 40 years, residing at No. 30, Second Cross Street, Thulasigam Nagar, Arianakupam, Puducherry-605 007, do hereby solemnly and sincerely affirm and state on oath as follows:

I submit that my name 'Senthil Selvi' found in my Birth Certificate, registered in the Oulgaret Municipality under Registration No. O/1975/01083, on 27-8-1975, the name 'P. Santha' found in my Aadhaar Card issued by the Unique Identification Authority of India, Government of India bearing No. 7190 6063 6288, the name 'Santha' found in my Voter's Identity Card issued by the Election Commission of India bearing No. PY/01/009/027077 and the name 'Santha' found in my Family Ration Card issued by the Department of Civil Supplies and Consumer Affairs, Puducherry bearing No. 036666, refer to one and the same person of myself.

I declare that the abovesaid facts are true to the best of my knowledge, belief and information.

Solemnly affirmed and signed before the Notary Public at Puducherry, on this 21st day of August 2015.

858053

P. சாந்தா.

CHANGE OF NAME

I, Katturaja, son of Velu, Hindu, aged about 21 years and residing at No. 15A, Rajarajan Street, Vanarapet, Puducherry-605 001, do hereby solemnly and sincerely affirm on oath as follows:

1. I am the deponent herein.

2. I truly state that my name is mentioned as 'Katturaja' in my Voter's Identity Card, Aadhaar Card and Driving Licence. I truly state that my name is mentioned as 'காத்திராஜா' in my Family Ration Card. I further truly state that both the names 'Katturaja' and 'காத்திராஜா' denote one and the same person that is myself.

3. I am swearing this affirmation only for the purpose of producing this affidavit to the Department of Civil Supplies and Consumer Affairs, Puducherry to state that both the names 'Katturaja' and 'காத்திராஜா' are denote one and the same person that is myself.

The contents of the above statements are true and correct to the best of my knowledge and belief and nothing material has been concealed by me.

Solemnly affirmed and signed before the Notary Public at Puducherry, on this 24th day of August 2015.

858058

V. காத்திராஜா.

CHANGE OF NAME

I, Tufail Ahmed, son of Nooralam, residing at No. 8 Dharmapuri, Middle Street, Puducherry, do hereby solemnly and sincerely affirm and state on oath as follows:

I am the deponent herein.

I state that my son's name correct spelling is 'T. Naufil Ahmed'.

I submit that my son's name 'T. Nofel Ahmed' found in his Birth Certificate issued by the Registrar of Births and Deaths, Nagercoil Municipality vide Registration No. 794/2003, dated 5-9-2003, the name 'Nofel Ahmed' found in his Aadhaar Card issued by the Unique Identification Authority of India, Government of India bearing No. 4982 9802 7069 and the same 'நெஃபில் அஹ்மத்' found in my Family Ration Card issued by the Department of Civil Supplies and Consumer Affairs, Puducherry bearing No. 187655, refer to one and the same person of my son's name only.

I do affirm that he will hereafter be known only as 'T. Naufil Ahmed'.

I declare that the abovesaid facts are true to the best of my knowledge belief and information.

Solemnly affirmed and signed before the Notary Public at Puducherry, on this 23rd day of July 2015.

858060

TUFAIL AHMED.

CHANGE OF NAME

I, C.Narayanamoorthy, son of Chandirasekar, aged 41 years, residing at No. 63, Swaminatha Naicker Street, Ariankuppam, Puducherry-605 007, do hereby solemnly and sincerely affirm and state on oath as follows:

I submit that my name 'Narayanamourty' found in my Birth Certificate, registered in the Puducherry Municipality under Registration No. P/1974/00297 on 30-8-1974, the name 'C. Narayanamoorthy' found in my Aadhaar Card issued by the Unique Identification Authority of India, Government of India bearing No. 9974 0264 0715, the name 'Narayanamoorthy' found in my Smart Card issued by the Department of Civil Supplies and Consumer Affairs, Government of Puducherry bearing No. 340000051233, the name 'Narayanamoorthy' which is found in my daughter N. Mohanapriya's Aadhaar Card issued by the Unique Identification Authority of India, Government of India bearing No. 3042 7624 8742, the name 'Narayanamoorthy' which is found in my son Mathankkumar's Birth Certificate, registered in the Puducherry Municipality under Registration No. M/2006/10420 on 28-7-2006, my name Lakshmananarayana Moorthi, which is found in my daughter Mohanapriya's Birth Certificate, registered in the Puducherry Municipality under Registration No. M/2005/05220 on 20-4-2005 refer to one and the same person of myself. I do affirm that I shall hereafter be known only as 'Narayanamoorthy'.

I declare that the abovesaid facts are true to the best of my knowledge, belief and information.

Solemnly affirmed and signed before the Notary Public at Puducherry, on this 21st day of August 2015.

858061

C. NARAYANAMOORTHY.

CHANGE OF NAME

I, T. Santhi, wife of Thangavel, Hindu, aged about 47 years and residing at No. 27, Mariamman Koil Street, Beemaroo Nagar, Villianur, Puducherry-605 110, do hereby solemnly and sincerely affirm on oath as follows:

1. I am the deponent herein.

2. I truly state that my name is mentioned as 'T. Santhi' in my Aadhaar Card. I further truly state that my name is mentioned as 'R. Santhi' in my Service Record of Public Works Department, Government of Puducherry. I further truly state that both the names 'T. Santhi' and 'R. Santhi' are denote one and the same person that is myself.

3. I hereby declare that I shall at all times hereafter in all records, deeds and writings and in all proceedings, dealings and transactions, private as well as upon all occasions whatsoever use and sign the name of 'T. Santhi' as my name in place and in substitution of my former name.

The contents of the above statements are true and correct to the best of my knowledge, belief and nothing has been concealed by me.

Solemnly affirmed and signed before the Notary Public at Puducherry, on this 12th day of August 2015.

858064

T. சாந்தி.

உறுதிமொழிப் பத்திரம்

2015-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 25-ம் தேதி (25-8-2015) புதுச்சேரி-605 003, முத்தியால்பேட்டை செயிண்ட் அந்தோனியர் கோயில் வீதி, கதவிலக்கம் 4A கொண்ட இல்லத்தில் வசிக்கும் செல்ல நாடார் அவர்களின் குமாரர் S. ராஜ்மோகன் ஆகிய நான் எழுதிக்கொடுக்கும் உறுதிமொழிப் பத்திரம் யாதெனில்-

எனது பெயர், எனது வாக்காளர் அடையாள அட்டை (எண் IVT0022491), ஆதார் அடையாள அட்டை எண் (4510 2971 9472), குடும்ப உணவுப் பங்கீட்டு அட்டை (157940), எனது மூத்த மகன் செல்ல மாணிக்கம் அவர்களின் பிறப்புச் சான்றிதழ் ஆகியவற்றில் 'ராஜ்மோகன்' என்றும், எனது இரண்டாவது மகன் பாலாஜி அவர்களின் பிறப்புச் சான்றிதழில் எனது பெயர் 'மோகன்' என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேற்கண்ட இரண்டு பெயர்களும் என்னுடைய பெயர்கள்தான். வேறு வேறு நபர்களின் பெயர்கள் இல்லை என்று இதன்மூலம் உறுதியளிக்கின்றேன். இனிவரும் காலங்களில் நான் 'ராஜ்மோகன்' என்றே அழைக்கப்படுவேன்.

மேற்படி, நான் அளித்த உறுதிமொழி சம்பந்தமாக ஏதேனும் சிக்கல்கள் ஏற்பட்டால் எனது சொந்த செலவில் தீர்த்துக்கொள்வேன் என்றும் அரசு எடுக்கும் சட்டதிட்டங்களுக்குக் கட்டுப்படுவேன் என்றும் இதன்மூலம் உறுதியளிக்கின்றேன்.

புதுச்சேரி சான்றுரைஞர் முன்னிலையில் 2015-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 25-ஆம் தேதி கையொப்பமிடுகிறேன்.

858066

T. S. ராஜ்மோகன்.

உறுதிமொழிப் பத்திரம்

2015-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 26-ஆம் தேதி (26-8-2015), காரைக்கால், திருமலைராயன் பட்டினம், பெரியபள்ளிவாசல் வீதி, பழைய கதவிலக்கம் 8, புதிய கதவிலக்கம் 10 கொண்ட இல்லத்தில் வசிக்கும் ஹாஜி உமர் சாதிக் அவர்களின் மனைவி ரஹமத்துல் ரஹமத் நாட்சியார் (Rahamathul Rahamat Natchiar) ஆகிய நான் எழுதிக்கொடுக்கும் உறுதிமொழிப் பத்திரம் யாதெனில்-

எனது பெயர், எனது பிறப்புச் சான்றிதழ் எண் 349, எனது பள்ளி மாற்றுச் சான்றிதழ் வரிசை எண் 115673, எனது ஆதார் அடையாள அட்டை எண் 2367 3559 1008, எனது வாக்காளர் அடையாள அட்டை எண் KCR0213645 ஆகியவற்றில் 'ரஹமத்துல் ரஹமத் நாட்சியார் (Rahamathul Rahamat Natchiar)' என்றும் எனது குடும்ப உணவுப் பங்கீட்டு அட்டை எண் 209134-ல் எனது பெயர் 'ரெஹாண் நாட்சியார்' என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேற்கண்ட இரண்டு பெயர்களும் என்னுடைய பெயர்கள்தான். வேறு வேறு நபர்களுடைய பெயர்கள் இல்லை என்று இதன்மூலம் உறுதியளிக்கின்றேன். இனிவரும் காலங்களில் நான் 'ரஹமத்துல் ரஹமத் நாட்சியார் (Rahamathul Rahamat Natchiar)' என்றே அழைக்கப்படுவேன்.

மேற்படி, நான் அளித்த உறுதிமொழி சம்பந்தமாக ஏதேனும் சிக்கல்கள் ஏற்பட்டால் எனது சொந்த செலவில் தீர்த்துக்கொள்வேன் என்றும் அரசு எடுக்கும் சட்டதிட்டங்களுக்குக் கட்டுப்படுவேன் என்றும் இதன்மூலம் உறுதியளிக்கின்றேன்.

காரைக்கால் சான்றுரைஞர் முன்னிலையில் 2015-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 26-ஆம் தேதி கையொப்பமிடப்பட்டது.

858069

RAHAMATHUL RAHAMAT NATCHIAR.

CHANGE OF NAME

I, V. Ranganathan, son of Viswanathan, aged 55 years, residing at No. 42, Puthupalayam Road, Thiruvalluvar Nagar, Muthialpet, Puducherry-605 003, do hereby solemnly and sincerely affirm and state on oath as follows:

I submit that my name 'Ranganathan' found in my Birth Certificate, registered in the Puducherry Municipality under Registration No. M/2006/00009 on 27-12-2006, the name 'V. Ranganathan' found in my Aadhaar Card issued by the Unique Identification Authority of India, Government of India bearing No. 7161 6530 9866 the name 'Ranganathan' which is found in my daughter Revathi's Birth Certificate registered in the Puducherry Municipality under Registration No. M/1986/01223 on 5-3-1986, the name 'Ranganathan' which is found in my daughter R.Revathi's Aadhaar Card issued to the Unique Identification Authority of India, Government of India, bearing No. 8481 7583 8343, the name 'Ranganathan' which is found in my daughter Revathi's Voter's Identity Card issued by the Election Commission of India, bearing No. LXL0292961, and the name 'Renganathan' which is found in my daughter R.Revathi's Transfer Certificate issued by the Principal, Danakantharaj Higher Secondary School, Puducherry refer to one and the same person of myself. I do affirm that I shall hereafter be known only as 'Ranganathan'.

I declare that the abovesaid facts are true to the best of my knowledge, belief and information.

Solemnly affirmed and signed before the Notary Public at Puducherry, on this 28th day of August 2015.

858075

V. RANGANATHAN.

உறுதிமொழிப் பத்திரம்

2015-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 21-ஆம் தேதி (21-8-2015), புதுச்சேரி, பவழ நகர், முத்தாலம்மன் கோவில் வீதியில், கதவிலக்கம் 4 கொண்ட இல்லத்தில் வசிக்கும் கௌஸ் மொய்தீன் அவர்களின் குமாரத்தி ருஹினாஸ் (Ruhinaz) ஆகிய நான் எழுதிக்கொடுக்கும் உறுதிமொழிப் பத்திரம் யாதெனில்-

எனது பெயர், எனது பிறப்புச் சான்றிதழ் எண் 5562/1996/11, எனது பள்ளி மாற்றுச் சான்றிதழ் வரிசை எண் 002319, எனது ஆதார் அடையாள அட்டை எண் 3642 5386 2312

ஆகியவற்றில் 'ருஹினாஸ் (Ruhinaz)' என்றும் எனது குடும்ப உணவுப் பங்கீட்டு அட்டை எண் 180384-ல் எனது பெயர் 'ருஹீணாஸ் பேகம்' என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேற்கண்ட இரண்டு பெயர்களும் என்னுடைய பெயர்கள்தான். வேறு வேறு நபர்களுடைய பெயர்கள் இல்லை என்று இதன்மூலம் உறுதியளிக்கின்றேன். இனிவரும் காலங்களில் நான் 'ருஹினாஸ் (Ruhinaz)' என்றே அழைக்கப்படுவேன்.

மேற்படி, நான் அளித்த உறுதிமொழி சம்பந்தமாக ஏதேனும் சிக்கல்கள் ஏற்பட்டால் எனது சொந்த செலவில் தீர்த்துக்கொள்வேன் என்றும் அரசு எடுக்கும் சட்டதிட்டங்களுக்குக் கட்டுப்படுவேன் என்றும் இதன்மூலம் உறுதியளிக்கின்றேன்.

புதுச்சேரி சான்றுரைஞர் முன்னிலையில் 2015-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 21-ஆம் தேதி கையொப்பமிடப்பட்டது.

858082

G. RUHINAZ.

No legal responsibility is accepted for the publication of advertisement regarding change of names and other private notifications in the Gazette. Persons notifying the same will remain solely responsible for the legal consequences and also for any other misrepresentations etc.